




# ஜெகன் மாதா சர்வொளி

பாடிக்க ..... சந்திக்க ..... செயலாற்று .....

ஜனவரி 2018 - தனிச்சுற்றுக்கு மட்டும் - இதழ் 28



## பன்னித் தானாவரின் வாழ்த்துரை



என் வாழ்வின் உயிர் மூச்சாய், வசந்தமாய்த் திகழும் மாணவக் கண்மணிகளே!

2018 என்ற புதிய ஆண்டு பிறந்துள்ளது. காலம் என்ற சக்கரம் சுழல்வது நமது கண்களுக்குத் தெரிவதில்லை. ஆனால், 'காலம்' இயல்பாக அதன் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

ஒவ்வொருவருக்கும் எவ்வித வேறுபாடுமின்றி 24மணி நேரம் இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. தங்களுக்குக் கிடைத்த நேரத்தை யாவரெல்லாம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்களோ அவர்களெல்லாம் வாழ்வின் அனைத்து வளங்களையும் பெற்று முன்னேற்றமடைகின்றனர்.

நமது நேரத்தைப் பயனுள்ளதாக்கிக் கொள்ள, நாம் மேற்கொள்ளும் சுயநிர்வாக முறைக்குப் பெயர் நேர நிர்வாகம்.

அதாவது 'Time Management'. முறையாகப் பயன்படுத்தப்பட்ட நேரம், ஒரு போதும் பயனற்றுப் போவதில்லை.

பொன்னாட் ஷா அவர்கள் ஓர் அலுவலகத்தில் ஆபீஸ் டையனாகத் தமது வாழ்வைத் தொடங்கினார் "என் அறிவுக்கு ஏற்ற வேலை இதுவல்ல" என்று கூறி அதை உதறித் தள்ளினார்.

ஆபீஸ் டையன் வேலையை அவர் குறைவாக நினைக்கவில்லை. தம் அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்ற தன்மையில் தமது வாழ்க்கை நேரத்தைச் செலவிட முடியவில்லையே என்பது தான் அவரது மனக்குறை.

புதிய முயற்சிகளில் ஈடுபடலானார்.

நாவல்கள் எழுதினார்.

நாடகங்கள் எழுதினார்.

சிறுகதைகள் எழுதினார்.

விமர்சனக் கட்டுரைகள் எழுதினார்.

அவர் எழுதிய நாடகங்கள் மகத்தான வெற்றியைத் தந்தன.

ஆங்கிலத்தில் தலை சிறந்த நாடக ஆசிரியர்களுள் ஒருவர் என்று பெயர் எடுத்தார்.

லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்தார். உலகின் பணக்கார எழுத்தாளர்களுள் ஒருவரானார். இறுதியில் இலக்கியத்துக்கான நோபல் பரிசையே வென்றார்.

எனவே, ஒரு மனிதன் காலத்தின் அருமையை உணர்வதோடு, தனது திறமையையும் உணர்ந்து காலத்தை செம்மையாகப் பயன்படுத்தினால் வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி!

ஒவ்வொரு மாணவக் கண்மணியும் தனது நேரத்தை எந்த வகையிலும் வீணாக்காமல், கல்வி கற்பதில் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்பது எனது விருப்பம்.

இனிய ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அன்புள்ள  
R. A. ...  
அருட்தந்தை, இரா. சகாயராஜ், ம.உ.ச. பள்ளித்தாளாளர்

## பன்னி முதல்வரீ உரை



Dear Students,  
"The heights by great men reached and kept were not attained by sudden flight. But they, while their companions slept were toiling upward in the night."  
Says Henry Wadsworth

We are in the first month of new year 2018.

The word January came from the name of Roman God Janus who had two heads, with the significance of one facing the past and the other facing the present. "Let the dead past bury its dead". What is past is past indeed. God has blessed us with one more year. Everything in life has got a right time. If we do things in the proper time, they will yield fruits. We might have missed many chances in the past year to achieve our goal. Your laziness and negligence might have hindered you from growing in good character and concentrating in your studies. A lost chance is lost forever. It cannot be restored. So, seize this very minute, think what you can do to improve yourself and your studies. Begin it now. Cross off the words "discouragement" and "tiredness" from your dictionary because we are in the beginning of the third term in academic year. Be earnest in learning.

The Republic Day is a red letter day in the history of India. It calls up on us to work for the fulfillment of ideas which free India stands for. Democracy is a good system of administration if it is based on discipline and knowledge. Those who have sense of independence, self esteem and sense of unity alone can maintain true democracy. You are the spark of hope, glory and prosperity of our country.

Remember the words of Henry Wadsworth which I have quoted. Take it as a message. More than ever, take an extra effort, step, with a winning smile, perseverance and hardwork. Then only you can taste the sweet "Success".

Your success depends up on your hardwork.

Wish you the best.

Rev. Fr. M. Chinnappan, OSM., Principal

Principal

Principal

Principal

Principal

Principal

Principal

Principal

Principal

Principal

Principal

Principal

Principal

Principal

Principal

Principal

Principal

Principal

Principal

Principal

Principal

Principal

Principal

Principal

Principal

Principal

Principal

Principal


Principal

Principal

Principal

Principal

மாணவச்செல்வங்களின் கை வண்ணம்




C. Brundha Sri, X-A




T. Dharanya, X-A



M. Sameer Khan, X-B




S. Joseph Franklin, V-A



R. Sharmila, X-A




A. Giftson Joshua, V-B



M.L. Karpagavinayagasri, X-B




M. Thanush Kumar, IX-B



T. Allen Infant, V-B




S. Aswath Ram, X-B



S. Sellapandi, X-A



C. Sreehariprasath, V-B



S.J.P. Adhesh, X-B




A. Armstrong, V-B



G. Mathan Raj, V-B



A. Praveen, V-B



A. Abarna Angel, X-A

## Our Republic Day

India celebrates her Republic Day on 26<sup>th</sup> of January every year to commemorate the day when we had our constitution. After our Independence a committee was appointed to draft our constitution. Our constitution was ready and it came into effect on 26 January 1950 and it is the day we celebrate as our Republic Day. Our constitution guarantees equal rights for all of us. Usually, the Republic Day is a national holiday of celebration. In our capital our President hoists the National flag and receives the Guard of Honour from the Armed Forces.

There is a display of our military might with parades and dances. It is the day on which services to the nation are recognized and honoured. Republic Day is celebrated all over the country and in other countries where Indians live. In each state capital the Governor hoists the flag; and in each district the collector hoists the National tri colour. Celebrations and festivities mark the day. We look forward to our Republic Day with great patriotic feelings.

S. Mohamed Arif, XI-D

2018

கனவுகளுடன் முடிந்து விட்டது நேற்றைய நாள்... சாதனைகளுக்காகப் பிறந்திருக்கிறது இன்றைய நாள்... நாங்கள் பெருமை மிக்கவை. அதிலும் இந்த நாள் தமிழருக்கு அருமை மிக்கது. விழுயல் காணப்போகும் விழிகளுக்கும் தமிழ்த் தோழமைகளுக்கும் இதோ... புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

S.Preethi, X-B

பொங்கல் திருநாள் தமிழர் திருநாள் தை முதல் நாளாம் அமிழ்தென இனிக்கும் பொங்கல் திருநாள் உழைப்பின் உயர்வை உணர்த்தும் பெருநாள் சலிப்பிலா முயற்சியும் பயன்பெற்றுப் புதுமை இன்பம் பூணும் நன்னாள்.

அ.ஜெமிமா ஜோஸ்லின், X - A

For the new year 2018 I have made the following resolutions

I long to be whiter than white.

I want to be a philanthropist.

I must not have apathy and callousness.

I should speak the truth.

I must use pleasant words.

I must be simple.

I must have self control and decorum.

I must be impartial.

I must give respect to all elders.

I must not have jealousy.

S. Dhanashree, X-A

வாங்கல் திருநாள் வருடம் முழுக்க உழைக்கும் சணங்க வரவேற்கும் திருநாள் வாரி வாரி தந்த பூமிக்கு நன்றி சொல்லும் திருநாள் வீட்டுச் சுவரில் வெள்ளையடிச்ச வீதி முழுக்க

- அலங்கரிச்ச

விமர்சனமாகக் கொண்டாடும் திருநாள், அது எங்கள் வீரத்தாயின் பொங்கல் திருநாள்... வானில் உள்ள கதிரவனுக்கும் உழவு செய்ய உதவும் மாட்டுக்கும் உவகையோடு பொங்கல் வைத்து உண்டு

- மகிழும் திருநாள்

வாசலிலே பொங்கல் வைத்து கதிரவனை வணங்கிடுவோம். மாட்டுத் தொழுவத்தில் பொங்கல் வைத்து மகிழ்ந்து கொண்டாடிடுவோம்.

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

S.Preethi, X-B

- SUCCESS -

Take up one idea make that one idea your life

think of it dream of it live on it

let the brain, muscles, nerves every part of your body be full of that idea and just leave every other idea alone

This is the way to Success.

- Swami Vivekananda

தித்திக்கும் தமிழிலே முத்து முத்தாய் எண்ணம் தந்தவர் திருவள்ளுவர்

என் பிறந்தநாள்

இன்று எனக்குப் பிறந்தநாள் எனது வாழ்வில் சிறந்தநாள் மரக்கன்று ஒன்று நடுகிறேன் காத்து வளர்க்கப் போகிறேன் மனிதர்க்கு உண்டு இரண்டுகை மற்றொரு கையே நம்பிக்கை நம்பிக்கையைக் கைக்கொண்டால் நாளும் சிறக்கும் நம் வாழ்க்கை முத்தமிழ் நமக்கே கற்கண்டு முக்கனிச் சுவையும் அதில் உண்டு தித்திக்கும் நூல் குறள் உண்டு. தெளிந்து கற்றால் புகழ் உண்டு பெரிய பிள்ளையாய் வளர்ந்திடுவேன் பேரன் பிள்ளே சிறந்திடுவேன் அறிவியல் பொருளியியல் பல கற்பேன் அனைவரும் வாழத் துணை நிற்பேன்.

சி.சுதர்சனா, IX - A

அன்பு மொழிகள்

அன்பே அறத்துக்கு மார்க்கம், தியாகத்துக்கு திறவுகோல் ஞானத்தின் சிகரம்.

அன்பினால் விளைவது நன்மையா, தீமையா என்று ஆராய்வோர் அன்பு செய்ய அறியாதவர்.

பணக்காரர்களின் மாளிகைகளைவிட ஏழைகளின் குழைகளில் தான் நிரம்ப அன்பு இருக்கிறது.

நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் உலகில் கிடைப்பது.

உன்னுடைய நோக்கத்தை வாளின் மூலம் சாதிப்பதை விட நகைமுகத்தால் சாதிக்கக் கற்றுக்கொள்.

அன்புச் சுவையைப் பருக விரும்பினால் நான் என்ற உணர்ச்சியைத் துறக்க வேண்டும்.

அ.அபர்ணா ஏஞ்சல், பத்தாம் வகுப்பு அபிரிவு

புதியதோர் உலகம் செய்வோம்

இளைஞனே உன்னிடம் இருக்கிறது வீரம் - நீ

செல்ல வேண்டியது வெகுதூரம் இருக்காதே கோழையாக உழைத்திடு

வாழையடி வாழையாக, அறியாமையை அழித்திடு

புதியதோர் உலகம் செய்ய வா ஆணாக

அல்ல நாளைய இந்நியாவின் தூணாக.

தோல்வி என் தோழன்

தோல்வி என் தோழன் வெற்றி என் பகைவன்

நிச்சயம் ஒருநாள் தோழனைக் கொண்டு

பகைவனை வென்றிடுவேன்.


I. Hemamalini, VIII - B

மாணவர்கள் இல்லாத கல்லூரி

ஆக்ஸ்போர்டில் 1438-ல் ஆரம்பிக்கப்பட்ட 'ஆல் சோல்ஸ்' கல்லூரிதான் உலகிலேயே மாணவர்கள் இல்லாத கல்லூரி ஆகும். இங்கு இரண்டு பேராசிரியர்களும், 50 உறுப்பினர்களும் மட்டுமே உள்ளனர். பிரான்ஸ் நாட்டுடன் நடைபெற்ற போரில் உயிர் நீத்த ஆங்கிலேயர்களின் ஆத்மாசாந்தியடைய பிரார்த்தனை செய்வதற்காகவே இக்கல்லூரி ஏற்படுத்தப்பட்டது.

அ. அபர்ணா ஏஞ்சல் பத்தாம் வகுப்பு அபிரிவு

Pongal Festival Events



Republic Day Events



Name : .....

Std & Sec. : .....

Parent's Sign : .....